

ஏ

கணபதிதுளை.

திருச்சிற்றம்பலம்.

ஞானசுடாமணி.

மகாமகோபாதயாய,

டாக்டர் உ. வெ. சாமிநாதேந்யர்
நூல் நிலையம்

பெயர் ... ~~ஏ. என். குமாரமணி.~~

தொடர் எண் ... 3219(6335)

தொகுப்பெண் ... ~~X~~ ... 32 (1) அ

பதிப்பிக்கப்படவிட்டது

சென்னைச்சிட்டானம்.

சாலுணித்துடை வகுகிள்ளை.

PRINTED AT THE MADRAS RIPON PRESS,

316, Thun
~~குடும்பம்~~ Chetty Street.

1887

MAHAMAHOPADHYAYA
Dr. U.V. SWAMINATHA IYER LIBRARY

କରୁଣାମନ୍ଦିର ପାତାଳ ପାତାଳ
କରୁଣାମନ୍ଦିର ପାତାଳ ପାତାଳ
କରୁଣାମନ୍ଦିର ପାତାଳ ପାତାଳ
କରୁଣାମନ୍ଦିର ପାତାଳ ପାତାଳ
କରୁଣାମନ୍ଦିର ପାତାଳ ପାତାଳ

ஏ

கணபதிதுணை.

திருச்சிற்றம்பலம்.

ஞான சூடாமணி.

உழவிகங்குமானங் தோததாரீவன

ஸிலங்காலி கோமலிவேணியன

அங்கிலசேஷிய எமபலதாபிளோன

மல. சிலமபடி வாசகதிவணக்குஷம

தறசிறபடுப்பாயிரம்.

மோனவாண்கயமுக மாததிதாளபோந்றது *

ஞானசூடாமணி கலமபெறத்தபாருட்டே . *

பூழியாகோனவெப்பொழி தசபுகவியாகோனகழலபோற்றி
அழிமிசைக கணமிதடபி வைணகதபிரா னாடபோற்றி
வாழிதிரு ராகாலூரா வன்றெண்டா ப்ரதமபோற்றி
உழியவி திருபாத சூராதிருத் தாளம்பாற்றி.

தில்லைவாழுந்தனே ரோமுதலாகச்சிட்டாடை, நத
தொல்லையதாத்திருத்தாண்டத்தொண்கயடியாபதம்போற்றி
ஒல்லையலைபூராணவகையுலகறி பவிர்த்துநாதத
செலவமலிகுனறத்துாசசேகங்மாரடி போற்றி.

ரவிலுமிவவுணாகொண்டுராயக்குமாணகரி லீ
ந வணமயிலபரமப்பாயிவெனுமிக்கரணசவீநிருக்கு கு
ங்கவிக்குத்தொளிருக்கப்பிரமணியதேசிகங்கா
தவவிளங்குறுஷங்கிதிருந்மாசபையே.

உராவில்லிஹாஹாடி) இ-நடையதை

இக்காலத்துத் திராவிடாகளிற் சிலர் திருவருட்பெருஞ்
செலவாகளாகிய உண்மை நாயனமாகள் அருளிச்செய்த மெ
ய்யருட்டிருமுறைகளாகிய தேவாரமுகவிய உண்மை நூல்க
ரீயும் மெயகண்ட சிதநாநத சைவச் த்திரங்களீயும் அமமர
பல்வாத சிவஞானயோகிகள் உண்மைநூலுக்களீயுமல்லா
சிரியா தழிப்பட்டுத் தொல்காபபிய இயலவரமடி தெரிக்கு
நியாயதெறி கடைப்பிடித்து ஆராய்ந்து பொருள்னமை

MAHAMAHOPADHYAYA

DR. U.V. SWAMINATHA IYER LIBR:
RESANT NAGAR, MAURIS 600 0

தீத்ரும் தவழுயற்சி யில்லாமையால், நல்லாசிரியர்ஸ்ஸா மாட்டு அவை தம்மை ஆராயபடுகுஞ்து அறிவறியாகை இரண்டும் புலமையெனப் பரினமிக்கப் பெற்றாரா அம்பொய்யருட் டிருமுறைகளின் பொருள்களையும் மெய்க்கை ட் சித்தாந்த சைவ சாத்திரங்களின் பொருள்களையும் அப்பர்சிலவங்கத் தென்னோடியோகிகள் உண்மைநூலுக்களின் பொருள்களையும் மனம்போனவாறுவரம்பழித்துப் பொய்ப் பொருள்கூறித் தமிழ்மத்தாமே இறப்பு உணாந்தாளன மதி, குதுக கழிபெருங்களியாட்டயராகிறபா. அவா அதுயட்டோ, பிறசெந்தமிழிலக்கிய விலக்கண நூலுக்களையும் தாதம் வெளாளிவுகொண்டு அவவாருராயபடுகுஞ்து தொல்லைவரம் பழித்துப் போவிப்பொருள்கூறிக களியாட்டயரா நிறபா. ஒவ்வாசிரியா அவாபொய்ப்புலமைக்கண்டு ஏயே! இவா புலமை பூட்டோவன என்னி கணக்யாடா நிறபா. அதுநிறக

“ஞெஷ்சோரசுந்தராயகா சின்னுளின்னா ஞானபேத வீஜாகம என ஒன்றுவெளியிட்டாரா அதனகண ஞானவரம் ராம “சிவனமயேசிநதிக்கும்” எனவரும் பெரியபுராணத் திருப்பாட்டு என மொயப்பொருஞம் பிறவும் அவராற் பெரிது மலைக்காடு பாட்டுக்கமண்டபெரியோ அதுபற்றி உலகுக்குவருங் எதக்கிறஞ அஞி அதற்கோ மறுபடு எழுது முகத்தானே அத்திருப்பாட்டு என்மைஞானப்பொருள் புலப்பட வொருஞல் செய்கவென்று ஆணைத்தந்தருளினராக அது கடைப் பிழித்து அவ்வாற்றுள் ‘ஞானகுடாமணி’ என்னும் பெயர் இருப்பது இதூக்குத்தாமெனபது”

“ஞானபேதவிளக்கம்” எனபது ஞானத்தின மறுதலைவி எக்கமெனப் பொருளதாது “நானும் அறியேன அவனும் போய்சொல்லாள்”, என்னும் பழுமொழியைத் தெற்றெனப் புலப்படுத்துமாறு காணக.

காப்புச்செய்யுளில் “ஈலவித” மெனபது நாலும் விட மேன அமங்கலப்பொருள்தாந்து ‘தொகையா பொருள பல வாயத்தோன்றுதல்’ காணக.

ஞானசூடாமணி.

“ஞானமென்பது அறிவெனவிளக்கும்” என்றார். சனாடி அவர் “ஞானமென்பது” என்றித்தது ஞானத்தின இலக்கணம் உணாததற்கோ? அதன் பொருளுணாததற்கோ? இவக்கணம் உணாததற்கேயெனின,—அதன் சொருபம் பலபடிம் பொருட்டு அவர் ஸணடிக்கூறிய விலக்கணம் என்கிற அழிவென விளங்குதலேயெனின,—அது பிறித்தர்கு சொல்லால் அதன் பொரு ஞானாததியதேயாம். சொருபம் பலடிப்படாமையின இலக்கண மாகாதனக. இனிப் பொருள்ள நத்துங்காலும், பயிலாதசொற்களைப் பயின்றசொற்கள் சாாத்திப் பொருளுணாததலேமுறையாம். ஞானமென்பதும் அறி வென்பதுபோலப் பயின்றுவருவதொரு சொல்லாதவின, அதற்கு அதனுற பொருளுணாததுதல, நின்றுவறறுதலென்று நகுறறமாமெனக. அல்லதும், பயின்றசொற்களைப் பயின்றசொற்கள்சாாததிப் பொருளுணாததலுறின் அவனை முன் நத்தவந்த சொற்கும் பொருள் யாதனற மேலுமேலும் பொருட்குப், பொருட்டரியப்புகுவரன்றே, புகுதரவே அவவினு இறைவரமபின்றியோடுமென்பது. இதுபற்றியன்றே “பொருட்குப் பொருட்டரியினதுவரம்பின்றே” எனவும், “மரபுநிலைதிரியிறபிறிதுபிறிதாகும்” எனவும், ஆசிரியாதோ காப்பியனா ஒதியருளியதால் மெனக. இன்னும் “விளக்கும்” என வொருசொல் ஆண்டு மிகையாய் நிறறலுங்கானக.

“தேகமுதவிய ஜடபபொருள்களையன்றி வேறு சித்தப் பொருள்களிலையென்று அறியும் அறிவே பாசஞானம், ஆன மாவாகிய சித்தபபொருளையன்றி வேறுஜடசித்தபபொருள்களிலையென்று அறியும் அறிவே பசுஞானம்; ஜடபபொருள்களை யடைமையாகவும் ஆனமசித்தபபொருள்களை அம்மையாகவுங்காண்டு அசைப்பித்தும் அறிவித்தும் இயங்கும் பரமானமாவாகிய சித்தபபொருளை அறியும் அறிவேபதிஞானமே” என்றார். பொருள்களன்றியென உணர்க்கவற்றியாது பொருள்களையன்றியென ஈரிடத்தும் ஜெயருபுகிள் முடிபின்றி வாளர்கிடக்க உணர்த்தார். என்னை? ஆண்டுப் பொருள்களென்ன ஏழுவாய் வேற்றுமையாகியேங்ன்று உண்டு என்னும் பயன்வில்

கொண்டு முடிதலாண்க. வாக்கியநதோறும் பிரழங்குக்கடக்குங் குற்றங்களை இங்ஙனீம் ஆண்டான் கொக்கப்புக்கிண். பெருகுமாகவின், அவற்றினெல்குறியபபடுத்தாமல்விட்டு, ஸதா லீபுலாகங்மாயமபற்றிப் பெரிய அங்கத்தங்களை விளைவிக்கும் பொருட் குற்றங்களைமாத்திர மெடுத்துக் காட்டி, ஒழித்துப் போவாம்.

அவர் பாசஞானம் பசஞானம்^१பதிஞானமென்னும் பரிபாலைகள் சைவா கொள்கையென்றாகுறி அவைகளுக் கிலக்கணம் பரபக்கமாகவேயுணாததார். என்னை^२ அவாக்டியபாசஞான பசஞான இலக்கணங்கள் நாஸ்திகா, நையாயிகர் சாங்கியா மாயாவாதிகள் முதலியோர் கொள்கைகளாயும், பதிஞான இலக்கணம் பேதவாதசைவா பாடாண்வாதசைவாமுதலியோர் கொள்கைகளாயும் இழுக்கலாவென்க. அவை அவ்வாருதல் யாம் முன்னாச சித்தாந்தசைவக் கொள்கைகளை ஊக்கறும் அமலுவகைஞான இலக்கணங்கள்பற்றி இனிதுணாக.

பாசஞானமாவது முபபொறி முதலியனபற்றி ஏகதேசமாய் கீகமுஞ் சுட்டுணாவாம். பசஞானமாவது தற்சொறுப்பேயறியமாட்டாது பலதலைப்பட்டு நிறகும் ஜயவுணாவாம்: பதிஞானமாவது தானே தற்பிரகாசமும் பரபபிரகாசமுமாய் எல்லாப்பொருள்களையும் இனிது விளக்கும் அருளுணாவாம், இவையேசித்தாந்தசைவாகள்க்கறும் அமலுவகைஞான இலக்கணங்களாம். முபபொருள் கொள்ளுஞ் சித்தாந்த சைவாக்கும், முப்பொருள்ஞாவு முபபொறி முதலியனபற்றி ஏகதேசமாயும் பசத்துவ வாதனைபற்றி ஜயவுணர்வாகியும் அருள்பற்றி மெய்யுணாவாகியும் முறையேநிகழது முற்றிலைப்பெறுமெனபது சிவாகமதூற் றணிபென்றறிக். இஃதென சீகால்விய வாரேவெனின,—சித்தாந்த சைவாக்குப் பதிஞானம் போல மற்றை யிருவகை ஞானங்களும் மெய்யுணர்தறகட்சாதகமாவனவோவென்று ஜயத்துவாக்கு அவையும் அவ்வணாச்சிக்கண் அவாக்குப் பூஷாதகமாவனவேயென ஜயமொழித்தவாறென்க.

“ பாசம் ஜடமாகையால் அது ஒன்றினையும் நியாது; பதிரிமலசித்தாகையால் அதுவும் ஒன்றினையும் நியாது; பசுவானது மலசித்தாகையால் பாசத்தோடுசோந்து பாசமாயும் பதியேடுசோந்து பதியாயும்விளங்கும்” என்றா. பாசம் ஜடமாதவின் அது ஒன்றினையும் நியாதென்றல் பொருந்தும். பதியை நிமல சிததெஞ்சுறிப், பாசம்போல அதுவும் ஒன்றினையும் அறியாதென்றல் பொருந்தாமையறிக் கூறினையும் அறியாதெனபதற்கு - ஒன்றினையும் அலுபவ விடயமாகச் சுடியறியாது பொதுமையின் அறிக்தாங்கறிக்கு நிற்குமென பதே பொருளென்னின, ஒன்றறகு இலக்கணங்குறுமிடத்துச் சொற்குறையாமலும்பலகாமலும் அவவியாத்தி அதிவியாததி அசம்பவம் என்றும் குற்றங்கண் முன்றும் அணுகாமலும் பொருளினிது விளங்குமாறு வாசகியங்குறலே கெறியாம். அவவாறன்றி மனத்திலொன்று குரித்து மற்றென்றுபட வாக்கையங்குறுதல் வாக்கியிகெறி யாகாதெனக. உய்ததுணருமாறு அவனம் உரைத்தாளெனின, அவாயநிலைகாண்டு பொருந்துமாறுபற்றி உயததுணரு மாற்றாலும்பொபது செய்யுட்கும் செய்யோடொகுஞ் குத்திரவாததிகங்களுக்கு, மியலுவத்னாறி மறைற மெல்லுள்ள நடைக கண்டெனமறுக்க. மற்று அதுதானும் அவைபோல உய்ததுணரு மாற்றான் உரைக்க இபலுவ தாங்கால, அறிவின மெலியராய இடைமாணுககாக்கடைமாணுககா என்று மிருதிறத்தாரும் அவற்றினபொருள் அறியுமாறினரிக் கலங்கி உறுதிகூடா பொனவும்கொக்க. பசுவிற்கு அறிவு விளங்குமாறு உணாததும் பொருட்டுப் பசுவானது என்று எடுத்தாரா, அஃது இப்பெற்றித்தாக அறியுமென்று மேல்வாக்கியங்களோடு பொருந்தமுடித்துக் கூருது, மலசித்தாகையால் பாசத்தோடுசோந்து பாசமாயும் பதியேடுசோந்து பதியாயும் விளங்குமென்று நிலைக்கறியாழிதல் பொருந்தாமையறிக். பிறவும் இவ்வாறு கெங்குந்துபோவனவறையும் எடுத்துக்காட்டாம்; என்னை? அவையும்விரித்து மற்றொன்று விரித்தலென்னுப் குற்றமாய் முடிதல்வீனாக.

MAHAMAHOPADHYAYA

DR. U.V. SWAMINATHA IVEDI RIDDHI

அவர் இவ்வளங்க தலைப்பெய்துகொத்துப்போங்கு, தாங்கொள்டபடி பெரியபராணத் திருப்பாட்டில் நாலவிதஞானம் நாட்டுத்தொடக்கிப், “பதியாகியசிவன் சட்டறங்கிற தன் ஜையறிவிக்குங்கால அங்குனம் அறியும் அறிவு கால்வகைப்படும், அவைகேட்டல் சிந்தித்தல் தெளிதல் திட்டை என்பன, இவை சிரவணம் மநங்ம் நிதித்தியாசநம் சமாதியெனவும் பல்லும், இவைகளையே “சிவன்தியேசித்திக்குக் திருப்பெபருகுசிவஞானம், பவமதையைறமாற்றும் பாங்கினிலோங்கிப்பஞானம், உவகைமயிலாகக்கலைஞான முணர்வரியமெய்ஞ்ஞானம், தவழு சலவாசமபந்தா தாமுணாந்தாரங்கிலையில்” என்று அருண ஏமாதிரிதேவா கூறினா;—இதில் முதலத்தியில் சிந்திக்கும் ஞானமென்னும் மநமும் இரண்டாவத்தியில் பாங்கினிலோங்கிப்பானமென்னும் நிதித்தியாசநமும் மூன்றாவது அடியில் கலைஞானமென்னும் சிரவணமும் மூடிவில் மேய்ஞ்ஞானமென்னும் சமாதியும் தெளிதின்விளங்குமீன்றும், இவ்வாறு பொருளாகொள்ள அறியாதா ஞானமிரண்டேழெனவும் நாறுயானுடை கண்டதுமில்லை கேட்டதுமில்லை எனவங்கு.நிக்கனிப்பானறும், பரம் அபரமென்னும் ஞானபேதங்களையாகும் அங்கீகரித திருக்கிணரேமு; சேக்கழாகூறிய ஞானப்பாடலில் அது சேராதெனபதே தணிவென்றும், பூவுபக்கத்தார் தங்கொள்கையைப் பலப்படுத்தறது “மேவருஞானமிரண்டவற்றென்று விமலஞாபாததாமாயே, ஓவறுமனபி ஞானத்திருவளிக்கு மொபயிலாவுயர்கலைஞானங், தாவரும்பயத்தைவோடுஉக்களையுங் தக்கமெய்ஞ்ஞானமென்றிவற்றாற், சாவதும்பிறப்புத்தணப்புறச்சிவத்தைச் சாாந்ததுவாயநிற்றல் யோகம்” என்னுக் திருத்தணிகைப் புராணசெய்யுளை ஆதாரமாகத் தேடிக்கொண்டனரென்றும், ஈழநாட்டாருட்பலரும் தீண்டை நாட்டாருட்சிலரும் இச்செய்யுள் பெரியபுராணத் திருப்பாட்டினபொருளை நிவசனஞ்செய்தலின் அத்திருப்பாட்டினபொருள் இருவகை ஞானவிடயமே என்றுகொண்டு போதருகின்றார்களென்றும், தொண்டைநாட்டாருட்பலரும் ஈழநாட்டாருட்சிலரும் அத்திருப்பாட்டின் பொருள்

நான்கு ஞானங்களாமென்னும் நங்கொள்கையையே தங் கொள்கையாகக் கொண்டு போதருகின்றார்க் கொன்றும், தம பிரான்காறிய இருவகைஞானம் சேக்கிமா அருளிச்செயத் திருவாக்கில் சோநது அமையாவென்றும்” பலவாறுக்கினா.

தொண்ணைட நாட்டாருட்பலரும் ஈழநாட்டாருட் சிலரும் நங்கொள்கையைத் தழீஇநிறகினரூர், ஈழநாட்டாருட்பலரும் தொண்ணைடாட்டாருட்சிலரும் நமமறுதலைக்கொள்கையைத் தழீஇநிறகினரூரா என்று, போதருவிததுயாது⁹ இருகொள்கைகளுஞ் சமபலமுடையன வெனபதே யெனின, தாங்குறுஞானங்கள் நான்களையுமொப்பாது வேறுஞானம் நான்குக்கறும் அவாதம்மைஅவாதழீஇக்குறும்பலம் துர்பபலமாதலன் றிச்சமபலமாகுமோ? ஆகாதாகவே, இக்குறிந்து அவர்க்குப்போந்தபலம் யாதுமின்றனக். அதுகிடக்க. சேரங்காட்டார் சேழநாட்டார் பாண்டிநாட்டார் இவவிரண்டு கொள்கைகளுள் இதுதழீஇயினுளொன்று எடுத்தோதுதல் அத்தியாசியகமாகிறும், அது அவாக்குறுத்தென்கொலோ¹⁰ இவ்வொலலாம மேலையோபோலக கைலாயபரம்பனாயில்வந்தசிவஞானயோகிகள்பலரும் அத்திருப்பாட்டின் மெயப்பொருள் இதுவெனத்துணிந்துரைத்தருளியிருமுதலஞானப்பிரபலக்கொள்கையை மறுதலைத்துத் தூப்பலமுடைய தங்கொள்கையை அங்கீரிக்க மாட்டார்களென்று கருதிக் குனறக்குறலென்னுங் குற்றம்பட அதுக்குறுதொழிந்தார் போலும்! மற்றிது மசக்கடிக்கஞ்சிப் புலியின் வாய்ப்பட்ட கஷதக்கு இனமென்க.

இனி ஞானப்பகுதிகளான கேட்டன் முதலியநான்கும் அபெபரியபுராணத் திருப்பாட்டில் முக்கியப்பொருளின்வழி உட்படிப்பொருளாகப் பெறப்படுமென்பது எம்மனோர்க்குஞ் சமமதமோயாம். மற்று அவை அத்திருப்பாட்டின் முக்கியப்பொருளாக உரைக்கப்பட்டன வெனபது எம்மனோர்க்கு உடன்பாடன்றும். அத்திருப்பாட்டின் முக்கியப்பொருள்கள் இவை எனபதாகும், இவையும் இன்னேரன்னபிறவும் அவற்றின்வழிபபடும் உட்பொருள்க் கொன்பதாகும் போத்தஞ்சு

ஞானகுடாநணி.

கூறதுமா. ஞானத்தின்சொருபழும் அது இருமுதலாமாறும் கேட்டன்முதலிய னான்கும் அவவிரண்டன் வகையாமாறும் முன்னர்த் தெரிப்பாம்:—

பெளங்கராகமத்தில்

ஸ்ரீவஸ்ரவஸிவதாயா ஸ்ரீகிஷ்தாநாத்தீகாசிஅா।

வெஸவஜாநதி திவெப்ராக்ஷஸாநாந்ததநாலோவகஷீ॥

என்றாருளிச் செய்யப்பட்டது. இதன் பொருள்:— சிவனுடைய நிமைமான சமவேதஞான சத்தியே ஞானமென்று நூல்களால் உணர்க்கப்படும்; சதமம் அந்த ஞானம் விளங்குதற்கு ஏதுவா மென்றவாறு. பலபொருட்கேற்பின நல்லதுகோட்டென்பதனால் எண்டிச்சத்தமெனபதுபற்றிச் சிவாகமமே சிற்பாற்றிற்கொள்ளப்படும். எண்டுவேதமஅதுபற்றிக்கொள்ளபபடாதோவெனின; பொதுவாற்றிற் கொள்ளபடு மன்றே, அது தானுஞ்சிவாகமத்தோடு ஒற்றுமையிடைய தொருமுதனுளாய்த் தத்துவஞானத்தினைபபயக்குஞ் சாதனமாய் நிற்றவினென்க. சிவஞானம் விளங்குதற்குச் சிவாகமம் ஏதுவாமெனவே, அதுமற்றெல்லாரும் சிவஞானமா மென்பதுதானே பெறபடு மென்க.

இனிச் சிவப்பிரகாசத்தில் “உயர்ஞான மிரண்டாமாருமல மகலவகலாதமன்னுபோதத், திருவருளெளான ரேனரதனைத் தெளியவோதஞ்சிவாகமமென்றுவகறியச்செப்புநாலே” என்று இவ்வாறு அருளிச்செய்யபபட்டது. பெளங்கரச்சுருதி ஞானம் இருமுதலாதலையே எடுத்தோதிற்று. சிவப்பிரகாசச் சுருதியோவெனின், ஞானம் இருமுதலாமென்றும், நீவசனம் பண்ணுமுதத்தானே அவ்விருமுதன் ஞானங்களும் கேட்டன்முதல் காண்கவாமென்றும், எடுத்தோதிற்று. பெளங்கரச்சுருதியின் பொருளையே எடுத்துக்கொண்டுவிளங்க உணர்த்தவின், சிவப்பிரகாசச்சுருதி அதற்கு உபயிருங்கணத் தனிப்காரியம் எழுந்ததெனவேபடும். என்னை? பெளங்கரச் சுருதியின்சத்தமென்றுபொதுவாகக்கறியதைச் சிவாகமமென்று

சிறப்பாக எடுத்தோதி, அதற்கு ஆண்டுப்பெறப்படாத ஞானபிதானத்தைப்பெறவித்து, அவைதாம் ஒரினமாததெல்லீய உயர் ஞானமிரண்டாமென்று ஓவசனங்கு செய்தமையா ஜெனக். அறறேல், பெள்ளிக்கரசச்சுருதிக்கு உபயிருங்கைத் துணி புலையாயாய்மூந்தீ இச்சிவப்பிரகாசச்சுருதி இருமுதன்ஞானங்களும் நான்கவாடுமென அதனுற்கூறப்படாத பொருளையும் உடன்கொண்டு ஒதிய தெற்றிற்கெனின்:—நன்றாவினுயினுய். ஞானம் இரண்டாமென்றும் நான்காமென்றும் முங்குதுநூல்கள் கூறுதலின், அவைதாம் வேறுவேறுவனவேயோன்றுவனவே யோ என்றுபொருள் ஒருமைகாண மாட்டாது மயங்குவார்க்கு அங்கும் மயங்காது இருமுதன்ஞானங்களே நால்வகையாக உலைக்கப்படுமென்று அவற்றின் ஒருமையுணர்த்துதற்கு அவ்வாறுகொண்டோ திற்ரெண்க. இதினுடைய உணர்க்கு கோடற்கன் ரேஷன்றதனைத்தெளியவோதான்சிவாகமமென்றெழுபியாது, ஒதுக்குவாகமமென்று விவரமியச்செப்புநூலே என்றுமுங்குதுநூல்களின்கருத்து ஒருபீபுத்துவார்போன்று அவைதம்மேல்வைத்து ஒதியருளியதாகுமென்றாறிக். இதன்பொருள்க்கு அங்கு எனம் ஒதியருளிய வாற்றினேச் சிறிதுபுலப்படுத்துவாம்.

.ஞானத்தின்பாருபாணர்த்தி யருளுகின்றார் :—உயர்ஞானம் இரண்டாம் என்பது—உயர்ஞானம் பரஞானம் அபரஞானமென இருமுதலா மென்றவாறு. அதுதனக்குயர்ச்சி முங்கி சௌக்காலமுங் தோன்றும் இயல்பிற்றாகவின் உயர்ஞானம் நீக் மூகால விளைத்தொகை. இனி அவைதாம் இவையென நிர்வாசனாஞ்செய்தருளுகின்றார்:— “மலமகவலகாதமன்னுபோதத்திருவருளொன்றுஎன்பது—பிராரத்தவிஜைமங்கிப்போயவழியும் மங்காது நின்றுகூழ்ல்லிப்பதாகிய பசத்துவவாதனை பற்றாக்கழியுமாறு சிலைபெற் றபகரிக்குக் தெளிதலறிவின்பயனுடைவி எங்குக் திருவருண்ஞானம் ஒன்று என்றவாறு. இதன்கண்மாரு மலமகவலகாது மன்னுபோதம் என்றதனுற்றெளிதலும், அதன் பயனுகிய திருவருண்ஞான மென்றதனுல் சிட்டிடயாகிய அனுபூசியும், பெறப்படும். எண்மெலமென்றது பசத்துவவாதனையைப் போதத்திருவருள் என்பது—போதத்தினது பய-

ஞகிய திருவருளெனவிரியும். ஆனாலும் பண்பின் திழமையும் உணர்ச்சிக் கிழமையும் பற்றிவந்தது. அதனைத் தெளியவோ தஞ் சிவாகமமொன்று எனபது—அத்திருவருள்ஞானத்திலேசிக்கிக்கித்தற்குச் சாதகமாய் ஒதபபடும் சிவாகமஞானம் மற் கீருஞானமாகும் என்றவாறு. இதனகணோத்துக்கிவாகம மென்றதனாற் கேட்டதும், தெளியவென்றதனாற்கிக்கித்தனையும், பெறபபடும். தெளிதற்குக் காரணமாகிய சிக்கித்தனையைத்தெளிவெனக்காரியமாகவும், ஒதவின்பயனுகியீ கேட்டலே ஒத்தலே எக்காரணமாகவும், உபசரித்தருளினார். தெளியவோதுமென்புழிச்செயலெனச்சம் காரியப்பொருளில் வந்தது. ஒத்துக்கிவாகமம் கருமகருத்தன். இதனால் ஞானசொரூப மிதுவென்பதும் அது பரஞானம் அபரஞானமென இரண்டாமாறும் கேட்டன் முதலிய நான்கும் அவற்றின்வகையாமாறுக் கெரிக் கப்பட்டன. இனிப்பரஞானம் அபரஞானமென்னும் இருமுதலும் சிவனடியே சிக்கிக்கு மென்னுக் கிருப்பாட்டில் இவனம் வகைபெறஅருளிச்செய்யப் பட்டிவர்தும் பிறவும் தெரிப்பாம்.

சிவனடியே சிக்கிக்குந்திருப்பெருகுகிவஞானம்
பவமதனையறமாற்றும்பாங்கினிலோஷகியஞானம்
உவமையிலாக்கலைஞானமுனர்வரியமெய்ஞானம்
தவமுதல்வாசமபந்தாதாமுனர்ந்தாரங்கிலையில்.

என்பது திருப்பாட்டென்னுதலிற்கோவெனினா;—ஆனாடபயிள்ளையாருக்குத் தவமின்றியும் ஞானநிகழ்ந்தவா ரெண்ணை என்னுங் கடாவை ஆசயகித்து அதனைவிடுக்கு முகத்தானே அப்பிரானா உணர்த்தருவிய ஞானத்தின்* பூருபாடுணர்த்து தனுதலிற்று. இதன்பொருள்:—தவமுதல்வரிசமபந்தர்தா மென்பது- முற்றவிசேடத்தானே திருஞானசம்பந்தாகிவி எங்கும் ஆனாடய பிள்ளையாளன்றவாறு. முதல்வர் வினை யெச்சறுத்து. ஈஞ்சிச் செய்தெனச்சங்காரணகாரியப்பொருட்டாய்சின்றது. சம்பந்தர் தாமென்பது கட்டுரைச் சுலவபடைகின்றது, வேற்றுமைதாமே என்புழிப்போல, ஆனாடடிப்பன்.

கிளவி வழக்கினுடைய உயர்சொற்களையிரப் பயின்று பயட்கண்ணும் வந்தவாறு. ஆக்கம தொகுக்குமுறித் தொத்தலாவின்விரித்து கூக்கப்பட்டது. முதல்வன் பிரளையாக ஸ்ரக்குப்போல காற்றேனும் முக்கண்ணும் கறைமிடற்முதவிய உறுப்பிற்கும் முததொழில் கடாததினின்ற தன் இயற்கைவழி வே குருவழிவாகக்காட்டி முன்னுகளின்று தத்தவாஞானத்தினை உபதேசித்துணாததற் கேதுவாம் பெருந்தவு மென்பாரா தவமுதலீனநும், அதவமுடையராகிய ஏதுவாற்றானே திருஞானசம்பந்தராயினுரென்பாரா தவமுதல்வாசம் பந்தவோன்று உடம்பொடு புணாத்தியும், ஒதியருளினார். அம முதற்றவமாவது பகுவமுதிருக்கி பற்றினிகழும் நாலூஞ் சத்தினிபாதமுதிருவினுடைனய்திப பதினாறுவது அவதித்தாய் சிறகுந்தலைமைச் சிவபுண்ணியமாம். கலிவிருத்ததாற்கூறி யருளியதும் இஃதுணர்ந்து கோடறகுப்போலும். எனவே ஆளுடைய பிளளையாருக்கு முறைவிசேடதானே சிவாஞம் சிகழ்ந்துதென விடுத்தவாரூயிற்று.

அறறேல, ரணடுச்சகலருள் வைத்துச் சாமுசித்திக்கொன்று ஒதியருளிய ஆளுடைய பிளளையாகாச் சீகாழிமானமியமுதல்விய சிவநாலகள் சுப்பிரமணியக் கடவுளென்று கூறுதன்மாராகாதோவெனின்—ஆகாது, அவை அபரசபபிரமணியமூாததி என்னுங்கருத்தால் அங்குனம் ஒதுதலிவெனக. சிவாஞபோதச் சிறறையில் “ஆளுடைய பிளளையா முதலாயினாக்குத்தவமினறியும் ஞானங்கழ்ந்தவாறென்னை என்னுங்கடாவைவிடுத்தறகு மேற்செய்துழி என ரணடுமெல்லையுறுத்தார்” என்று ஒதியருளுதலீன. திராவிடமாபாடிய முனிவாகருக்கும் இதுவே என உணாக. இதன்றிறமெல்லாம் பராபர சுப்பிரமணிய சிறுப்பனமென்னுங்கிருத்தத்தில் விரித்துக்கூறுதும். ஆண்டுக்காணக.

சிவனடயே சிந்திக்குங் திருப்பெருகு சிவாஞம் உவமையிலாக கலைஞானம் எனபது - சிவப்ரான்றிறுவழியையே சிகத்தித்தலாகிய திருநெவலளாவிக்கும் ஞானமாகிய ஒப்பில்லாத

கலைஞர்களே மென்றும் அபராஞ்சத்தினையும் மென்றுவாறு. சிவனருளோச்சிவனாட்டியன்றும் கலைஞர்களைத்தினைச்சிவஞானமென்றும், உபசரித்தருளினார். ஏகாரம் தேற்றம், பிரிந்லை என்னிலூ மாம்: நின்முகங்காலை மருந்தினே என்னுமால் என்பழிப்போலச் சிந்திக்குக் கிருவென்பழிச் சிந்தித்தலைத் திருவென்ற ரூளிச் செய்தாராகவின், விளைகொண்டு முடிந்தது. “அடி பொன்றிக் குற்றமுமாங்கேதரும்” என்பழிவிவிகுதிதொக்குளின்றவாறுபோலப் பெருகுவிக்குமென்கிறகற்பாலது பெருகென விவலிகுதிதொக்கு நின்றது. ஆண்டுச்செய்யுமெனச் சம ஏதுப்பொருட்கண் வந்தது, நோய்தீர்க்குமருக்கென்பழிப்போல, வேதசிவாகமங்கள் ஏனைக்கலைஞரங்கள் போலாது சிவனருளோத் தபபாது பயக்குஞ்சாதன மங்கொரு அருட்செல்வமென்பார் சிவனாடியே சிந்திக்குக்கிருப்பெருகு சிவஞானம் உவமையிலாக் கலைஞர்களென்றும், இவ்வண்மைக் கேட்டல் சிந்தனையென்றும் அபராஞ்சம் முத்தியைக் கெழுத்து முன்னுரக்கொண்டு தத்துவமிதீயுங் தனிக்கே வல உணர்வென்பார் சிவஞானமென அத்திருவீழ்முத்துக்கடலைப்பெய்தும், ஒதியருளினார். உவமையினமையாலது அச் சிறப்பானே அக்கலைஞரங்களின் மேம்பட்டுள்ளதற்கு. எனவே, வேதாகமக்கலைகள் ஏனைக்கலைகளுக்கெனின் உவமையாம் நிலைபெறுமென்றவாறுயிற்று. என்னை? உவமம் “உயாநததன் மேற்றே” என்பவாகவின். ஈணகூட கலைஞர்களென்றும்கியவிருத்தியினால் முத்திப்பஞ்சாக்கரததை யுணர்த்துமேனும், கொணவிருத்தியினால் வேதாகமங்களையும், மற்றைக் கலைஞராஞ்சங்கள் அனைத்தினையும், உணாததுவதூருமாம். என்னை? அவையெல்லாம் அதன்பொருட் பரப்படியுமிற்றலின். சிவஞானமாகிய கலைஞர்களென்க. இதனகட்டெப்பெருகுவிக்குஞ்சிவஞானமாகிய கலைஞர்களெனவே கேட்டலும், சிவனாடியேசிங்கிக்குக் கிருவெனவே சிந்தித்தலும், பெறப்படும்.

பவமதனையறாமற்று பாங்கினிலோங்கியஞானம் உணர்வுரியமெங்குஞான மென்பது—பசுத்துவவாதனையபற்றறாக்குக் கெளிதவின்மேலாய்விளங்கு ஞானமாகிய உணர்வுரியு

3219 (6338)

ஞானிகுடாமணி

கங்

மெய்ஞ்ஞானமென்னும்பரஞானத்தினையும் என்றவாறு. அண உப்புவுமென்றது பசுததுவலாதலையை. அதுபகுதிப்பொருள் விகுதி. பாங்காகநிக்கும் தெளிவைப் பாங்கென்றுபசுரிததரு ஜினா. பாங்காதலநிட்டையென்னும் அனுபூதி ஞானத்துக்கு அயன்மைத்தாதல். மாற்றும் பாங்கெனபதற்குச் சினங்கிக்குங் கிருவெனபதற்கு உரைத்தாங்குஸாக்க. பாங்கினிலோங்கிய வென்புழி ஜினதாவது உறம்பொருளின்கண்வதது, “அறத்தி னாஉங்காக்கழு” மெனபுழிப்போல. ஆண்டை இல ஜினலூரு இன்பெராருளில் கிண்றது. உணர்வரிய வென்புழி அருமை இனமைமே னின்றது, “உறற்பால-தீண்டா விடுதலைரிது” எனபுழிப்போல, பரஞானத்தினை உணர்வரிய மெய்ஞ்ஞானமென்றா, அதனைப்பெற்றாரா உணர்ச்சிதேய்ந்து அதுவாய் கிற றவினா உணர்வரிய என்பதற்குப் பாசஞான பசஞானவகளா னே அறித்தறகரியவென்று பொருள் கூறுதலுமொன்று. உணர்வரிய மெய்யென்பது சிவசததென்னுங் துணையாய் கிண்றது. தெளிதல் நிட்டையென்னும் பரஞானததுள் முனனதற்குப் பயன் பாசவிடிதியெனபாரா பவமதஜையறமாற்றும்பாங்கென றும், பின்னதற்குப் பயன் சிவபபேறெனபாரா உணர்வரிய மெய்யென்றும், ஒதுக்கியருளினா. ஒங்கிய ஞானமாகிய மெய்ஞ்ஞானமெனக. கலைஞானமும் மெய்ஞ்ஞானமுமாகிய பரா பரஞானவக ஸிரண்டினையும் எனமுடிவு செயக இரண்டென்னுஞ் செவ்வெளைடாகையோடு உபமை விகாரத்தாற ஏற்கக்கு.

இதனைகட்ட பவமதஜையறமாற்றும் பாங்கெனவே தெளிதலும், உணர்வரிய மெய்ஞ்ஞானமெனவே நிட்டையும், பெறப்படும்.

அங்கிலையிலுள்ளாந்தா ரென்பது—அங்குனம் உபதீசஞான பபாலமிராதம் உண்டருளிய மாதத்தினாயே இடையீடின்றி ஒதாமே உணாந்தருளின்ரென்றவாறு. ஏழாவது வினைசெய்யி டத்துச் சூரிப்பினகண வக்கது.

இனித் தாமுணாந்தாவெனப் பிரித்துகொத்து, அங்கிதானே யட்கதென்றபோல எளிதினுள்ளாதனேஉக்கிட்டாயேயுணாந்தருளினுள்ளென்றுக்காதலும் ஒன்று, கணுத்தாம்பெயர். ஒழு

பொருட்குத் தேற்றோரம் விகாரத்தாற் ரெஷ்கதென்று கொண்டு விரித்துளைத்துக் கொள்க.

இது தவறுதல்லவா சம்பந்தாதாம் சிவன்டியேசிந்திக்குஞ் திருப்பெருகு சிவஞான முவகையிலாக கலைஞராம் பவமதனையற்றாற்றும் பாங்கினிலோங்கியஞான முணாவரியிலிமய்ஞான ஓம் அங்கிலையில் உணர்ந்தாகொன இஸ்யீநது கொண்டுகூட்டுப்பொருட்கும் சிரனிகைறபபொருட்கும் இடனுயனின்றவாறு. சிவன்டியேசிந்திக்குஞ் திருப்பெருகு சிவஞானம் உவகையிலாக்கலைஞராம் பவமதனையற்றாற்றும் பாங்கினிலோங்கியஞான முணாவரியமய்ஞான மெனபுழிப் பின்னிலைப் பேயாகள் பயனிலையாகாணமயின்கொண்டுகூட்டுப்போம், நிரனிறையனிறன்பாரு முனராலோவனின்; நிறுத்தசொல்லுவ குறித்துவருகிளவியுமாய் இன்னதிதுவெனபதுபடவருங் பண்புத் தொகைகள் எழுவாய்ப்பொருள்பட வொட்டி நிறபனவேயாகவின அபபினனிலைப்பெயாகள் பயனிலையாதல் ஒருதலையாகலானும், ஆசிரியா தொலகாபபியனா “நிரனிறத்தமைத்த நிரனிறைகண்ணம் - வராநிலைவைத்த மூன்றலங்களட்டோ” என்னுஞ்சுத்திரத்துஅமைத்தவென்றதனுணைஇதுங்னம் பெயர் சிரனின்று தொக்குமுடிபுகோட்டும் பிறவும் அடப்பொருள்கோளியலேயா மென்றநிழுறுத்தலானும், அது இருபெயரொட்டிலக்கணமும் நிரனிறைப் பாகுபாடும் சிரனிறையோடுகொண்டு கூட்டிடைப்படும் வேறுபாடு முனராதார கூற்றேபாமென்றுமறுக்க. அந்றேல, ஞானமாகிய ஞானமெனபது சின்றுவற்றும் பிறவெனின்;—சிவன்டியேசிந்திக்குஞ் திருவைப்பெருகுவிக்குஞ் சிவஞானமாகிய உவகையிலாக் கலைஞரானமென்றும், பவமதனையற்றாற்றும் பாங்கினிலோங்கியஞானமாகிய உணாவரியமய்ஞானமென்றும், தன்னேகுப்பிபொருள்பலவுடைய அடைகொள்ளுப் பயன்பெறிது பயந்து, இன்னதிதுவெனபதுபட இருபெயருமொட்டுதலின், சின்றுவற்றுதல் யாண்டையதெனமறுக்க. அவையனானான முன்னருளைத்தாம்.

இனிப்பாத்தாம் “அங்கிலமருங்கினறமுதலாகிய - ஞாம்குஞ்சீபொருட்கு முரியவெனப்” என்பவாகவின், இத்திருப-

பாட்டு சீக்குறுப்புப் பெரிதுடைத்தாய் “மறுவில்கொள் கைமுவகைக்காலமு நெறியினுற்றியவறிவன்றேயத்” தாகிப பத்துக்குண்ணு மொய்த்துப்பயின்று அறப்பயனுகிய வீதிபேற ருணாவக குதித்தாய்வாத வாகைப் பாடாண்பாட்டென அனாக.

இனிச்சிவனத்தையே சிங்கித்தலாகிய திருவைவளாவிக் கும் ஞானமாகிய ஒப்பில்லாத கலைஞர்மெனக் கேட்டலீயும் சிங்கித்தலையும் ஒருதொடாபாக ஒதவே அவை இரண்டும் அபரஞ்சனமென்னருமென்பதாலும், பசுத்துவவாதளையைப் பற்ற ஒழிக்குங் தெளிதலைப்போய் விளங்கும் ஞானமாகிய உணவரியுமெய்ஞ்ஞானமெனத் தெளிதலையும் நிட்டையையும் ஒருதொடராக ஒதவே அவையிடண்டும் பரஞ்சனமென்னருமென்னருமென்பதாலும், போந்தவாறுணாக.

அற்றேலல்லத்தனினமாக; கேட்டன்முதலிய நான்கும் ஞானப்பகுதிகளாகவும், அவை தம்முள் முன்னிரண்டையும் அபரஞ்சனமென்றும், பின்னிரண்டையும் பரஞ்சனமென்றும், ஒதுக்கெதற்றுக்கெனின்,—கேட்டலூம் சிங்கித்தலையும் நாலும் அருளும் பற்றுக்கோடாக நிகழ்தலானும், தெளிதலூம் நிட்டையையும் அருளே பற்றுக்கோடாக நிகழ்தலானும், அங்கனம் ஒதுவாராயிற்றென்பது. கேட்டற்குப்போலச்சிங்கித்தலற்கும் நூல்வேண டுமென்பதும், தெளிதற்கும் நிட்டைக்கும் நூல் வேண்டாமென்பதும், “தெளிதற்கும் நிட்டைக்கும் நூல்கீழ்ச்சாமமயின் நூலானுக்கற்பாலனவாய் எனை ஐந்துமே ஈண்டு வேண்டி பென்றெடுத்துக் கொள்ளப்பட்டன” என்று திராவிடமாபாடிய முனிசர் கூறுமாற்றிருமுணர்க். அபரோக்ஷஞ்சமென்றும், பரோக்ஷஞ்சமென்றும், ஞானங்களைத்தினையும் இவனாம் இருமுதலில் அடக்கிக்கொண் டோதுதலின், வேதங்களுல்களுக்கும் இக்கருத துடுப்பாடாதல் பெற்றும். அஃகெல், நிட்டையாகிய அனுபூதிஞானம் இறுதிக்காத்தங்யமாய் கிழ்றவின்அதில்அதன்சாதனமாயத்தென்தலைங்கிப்பரஞ்சனமென்னிருமென்றல்பொருக்கும், கீட்டாலாகிய கலைஞர்களாதனத்தில்அதன்சாத்தியமானசிந்தனை அடங்கி அபரஞ்சனமீழு

ஒன்றுமென்றல செல்லாதாலோ வெளின்;—அறியாதுகடா யினுய. அதன்கண அது அட்க்கி ஒன்றுமென்றகருத்து—நூல் பற்றக்கோடாக விகழும் ஒபுமைபற்றி ஓரினமாம என்பதே யாகவின, அதுசெல்லாமை யாண்டையதென்த. இனிக்கேட்ட டற்குப்போலச் சிங்கித்தற்கு நூல்பெரிது வேண்டாமையின கேட்டலை விததுஞானமென்றும், சிங்கித்தவாறே இடையீடு நன்றித தெளிவு நிகழ்தலின அவ்விரண்டுளையும் பாவனஞா னமென்றும், சாத்தியமாய் முற்றிகிலைப்பறுதவின் நிட்டை யை அனுபூதிஞானமென்றும், கூறுபவனவுருணாக. இங்கு எங்கறவே, சிவஞானங் தொகையா ஞென்றுயும் வகையா னிரண்டாயும் விரியான்சூன்றுயும் நான்காயுதிற்கு மென்பது தானேன போதரும். இன்னும் அதுவே சுதாவததைபற்றிஜுக்க தாயும், உபாயம் உண்மை என்னும் வேறுபாட்டாற் சரியை முத ஞுன்கும்பற்றி எட்டாயும், தசகாரியம்பற்றிப் பததாயும், மேற்கூறிய எட்டுல்லும் ஒரோவான்று தங்கான்கா முறை பற்றி முப்பானிரண்டாயும், விரிக்கும் நீற்கும். கேலும் விரிக்கிறபெருகுமென்க. இவை எல்லாம் அவ்விருமுதன ஞானங்களுள் அடங்குவனவேயாம். அற்றாகவினன்றே ஞானம் இரண்டாமென்னுது உயர்ஞானம் இரண்டாமென்று விதங்தோ தியருளியதூ மென்க. ஏன்டு உயர்ச்சி ஞானப்பகுதிகளைல் லாம் தம்முள்ளடங்கத் தாம் அவற்றுள்ளங்காது வியாபித்து நீற்றலாம்.

இனி அவர் இத்திருப்பாட்டிற்கு இவ்வாறன்றிக் கேட்டன முதலிய ஞானப்பகுதி நான்களையும் முக்கியப்பொருளாகக்கொண்டு இடாப்பட்டுப் பொருட்பேறுகற்பித்தொழி வர். அஃது ஆசிரியர்க்குக் கருத்தாயின், உவ்வைமிலாக்கலை ஞானம் சிவனடியேசிங்கிக்குக்கிருஞானம், பவமதனையறமாற் றும் பாங்குஞானம், உணர்வளியமையஞானமென்று, முறை யான் விளங்கவைத்து ஒழியருஞாவார்மன. அவ்வாரூதால்லம் யானும், திருப்பெருகுசிவஞானம் உவமையிலாக்கலைஞா மென்றும் பாங்கினிலோங்கியஞானம் உணாவளியமையஞா னமென்றும் சிறையாகவைத்து விசேடன விசேஷயமிகிப் பூர்ணங்கொள்ள ஒதியருளினமையானும், சிங்கித்தல் தெளி

தல கேட்டலந்தட எனத தலைதமாறசிசய்தலான் ஒரு மன போதராமையானும், புராணத்துள அங்குனம்வதை யழிமொழியினமையானும், அதுபோலி யுரையென மறுக்க அல்லதும், பெருகுவித்தலெனானும் வினைக்கடசிந்திக்கும் திருவெஸ்பது செய்பபடு பொருளாம். செய்பபடுபொருடகு வினைமுதல வேறேயாதவின, அவ்வினைமுதலாய் நிறகுஞ்சிக் குஞ்சானம் அதனின வேறெனவேபடும். அங்குமே ஒப்புக்கு வென்ஜும் உற்சுசிக்கண பவமதனையறமாற்றும் பால்களை பது இதனினென்னானும் உறழப்படுபொருளாம். இதனினென்னானும் உறழப்படுபொருட்கு இற்றிதெனானும் உறழபொருள் வேறேயாகவின்து இற்றிதெனானும் அவ்வற்றும் பொருளாய்க்கு குஞ்சானம் அதனின வேறெனவேபடும். ஆகவின, அகை முறையே கலைஞரானம் மெய்ஞ்சானம் எனபவற்றினவிசேட ணங்களோயாமெனபது இததொடாகன்வேறுற்றாலுமலிரிக்கப்படும் பிறவேனின,- அவ்வாறு இடப்பட்டு விரித்துப்பயப்பது உம் அபபோவியுரையோகவின, அவை பிறவாற்றுள் விரிக்கப்படாவன மறுக்க.

* அந்தேல, உவமையிலாககலைஞரானம் சிவனாட்டியசிந்திக்கும் திருஞானம் பவமதனை யறமாற்றுமபாங்குஞ்சானம் உணாவரியா மெய்ஞ்சானம் எனமுறை தெரிததோதின் அபபொருள்பேதராவோவெனின,—போதராவனரே, எனலை* அங்கும் ஆற்றிருமுககா ஞேதுதலானே கேட்டன முதலிய நானகுஞ்சானங்களும் உணாந்தருளிஞ்சொனானும் பொருளே போதற மல்லது ஞானம் பராபரமென இருமுதலாமெனபதும் அங்காஞ்குமஅவ்விரண்டின வகையாமென்பதும் பிறவும் ஆண்டுத் துறைபெறப்பட்டாமையின. அல்லதும், கேட்டன் முதலிய ஞானப்பகுதிகள் நான்களையும் பிறவாற்றுள் வரும ஞானப்பகுதிகள் பலவற்றையும் தமமுட்கொண்டு வியாபக்காய்கிற் குமவிழுப்பமுடைய அவ்விருமுதன் ஞானங்களையும் உணாந்தருளினு கொனாலும் பிறபலபபொருள் ஆண்டோததற் பால்தாறிச்சிறந்துவிற்கவும், அதனையொதுக்கி இருமுதன்ஞானங்களையும் அடக்குமாற்றவின்றிஅவற்றின்பகுதியாய் ஆடங்குதன்

மேலுமஞானப்பதுதி பலவறைநியம் அடக்குமாற்றல் அவை போலுள்ளதுடைய வாகாமேஙிற்கும் அங்காண்சினையு முனர்ந்தாலினுரொன்னும் வியாபயியப்பொருளை ஆண்டோதியருள ஆசிரியா ஒருப்படாளானது முனாகக் அல்லதும், அதுமயங்குதற்கிடலுமாமெனக். அதுமயங்குதற்கிடனத்தினால்யாங்கும் எனின்;—அது மேலுநாத்தாம். கண்டபூபித்துக்.

அங்கேல், அபபொருளௌலாம் போதாச்சிவனாட்டே சிந்திக்குதிருப்பெருகு சிவஞானம் உவமையிலாக கலைஞானமென்றும், பவமதனை யறமாற்றும் பாவக்ஞி லோகதியாஞானம் உணர்வரிப மெய்ஞ்ஞானமென்றும், ஆற்றெழுபுக்காறக் ரத ஆஸமயம், நிரனிறையாற்கறல் வேண்டாவெனின், அறநன்று. அஷவனம் ஆற்றெழுபுக்குப் பொருள்கோபடக்கறலான் அவைபோதகுமேனும் அக்கற்று உறநோக்கின்றி வெற்றென்றெழுபுகுதலினாலுறுகோக்குடைத்தாய்ஜூந்து பொருளா கிடக்கங்வததலாற் செய்யுள சிறபடுதல்லோக்கி நிரனிறைபாற் கூறியருளை வேண்டினா ஆசிரியர் ஆகவின், அதனநூற்குதல் ஒருதலையான வேண்டற்பாற்றேயாமெனக். மற்று எப்பொருளும் அபபொருள்கோளாற் கூறவே அஸமயமெனின், அஃத்தல்லாப பொருள்கோள பல கூறிப்பட ஏத்திலராவர் தொல்லாசிரிய ராண்றுஞ்சொலவிமறுக்க. இதனுணே அத்திருப்பாட்டிற்கு வேறுநான்கு ஞானங்குறுவாகுற்று மறுக்கப்பட்டவாறு முனாக. இனி அவர் இப்பெற்றி எல்லாம் அறியமாட்டாமையால் இரண்டாக ஒதற்பாலதனை நான்காக ஒதினா ஆசிரியாக்கு மிகை என்னுங்குற்றமா மென்று கொண்ணேபுலயபி யொழிக்தாளென்க.

ஈண்டுக்கூறிய வாற்றல் அபரஞானபரஞான மிரண்டனையுமேதீசிரியர் ஆண்டுமுறையேகலைஞானமென்றும் மெய்ஞ்ஞானமென்றும் கும்கியப்பொருளாக வகைபெற அருளிச்செய்த ஜூனோன்புதுவுக்கிரலேபமாகாட்டப்பட்டது. படவே, பரம் அபாம் என்னும்ஞானங்களை ஸீசேக்கிழார் ஞானச்செய்யுகின்கேந்து அழையாவென்னும் அவாக்கற யகமில்லைத் திட்டோர்க்கற்றேயர்ய் ஒழிந்ததென்க.

இம் முறைகிரணிறைப்பொருளே அக்கற்றிற்படும் முக்கியப்பொருளெனபது, “என்னையுமுனையுக்தன்னையுங் காட்டாதிந்தியவிடயமே காட்டி மியல்வினைமானைய யிரண்டையுமெனையுமினாகக்யவாணவமலததின், நன்னுழவழிசின்சத்தியை நடாததித் தகுமதன சத்திகளெல்லாங் தயவுக்குள்ள ஓருவழுங்கினுண்மாற்றித் தாழ்நிழமநதுகாததனையே, கண்ணலங்கழுங்கிக் காழிமாக்களிற்கவுணியனிரண்டு ஞானமுமே கற்றிடாதுணரவீக்கிடைபோகாக கதிரமுலைப்பால்சரங்களித்த, வனாலோதன்பசுவாங் தனமையையகற்றி யாதரிததருள்கொடுத்தவனே யாவுதுறைரசைய்யபலவானு வடியவாககருஞ்மா நிதியே’ என்று திருக்கழிநெடிலென்னும் ஞானநூலை உலகுடைநாயனா கூறியருளியதிருவாக்கானும் உணாக. இனித்தமுகல்வாசமபந்தரான்னு ஞானவேதுக கூற்றளப்பட இன்விரணும் அததிருப்பாட்டின் முக்கிய அதிகரணப்பொருள்களென்றும், வீஜை இவற்றின் வழிபயுதுவின் அதனுட்படுபொருள்களென்றும், நன்னுணவாற் கணடுகொள்க. இனி மேற்செலவாம்.

“‘ மேவருஞ்சானமிரண்டவற்றெலூனறு விமலனுப்பாததாமலாயே, யோவறுமன்பினுணாதிருவளிக்கு மொபயிலாவுயர்கலைஞ்சான், தாவருமபவததைவேரொடுக்களையுங் தக்கமெய்ஞ்ஞானமொன்றிவற்றூற, சாவதும்பிறபுந்தணப்புறச்சிவத்தைச் சாங்ததுவாயநிற்றலயோகம்’ என்னும் திருத்தணிகைப்புராணச்செய்யுள், சிவஜியே சிக்திக்குஞ் திருப்பெருகுசிவஞ்சானம் உவமையிலாக்கலைஞ்சானமென்பன ஒருதொடரைப்பதறிவிததற்கு ஒன்றுவிடலானுப்பாததாமலாயே ஒவறுங்பினுணாதிருவளிக்கு மொபயிலாவுயர்கலைஞ்சானம் என்றும், பவமதணியறமாற்றும் பாங்கினிலோங்கிபஞ்சானம் உணர்வரியமெய்ஞ்ஞானம் எனபன ஒருதொடரைப்பதறிவிததற்குத், தாவருமபவததைவேரொடுக்களையுங்கக்கமெய்ஞ்ஞானம் ஒன்று என்றும், ஆணடுப்போநத சொற்பொருளீவாங்கிக்கூற்றுகவின், அப்பெரியபுராணத்திருப்பாட்டின் பொருளைக் கஷ்டிறவுணர்த்தும் உபபிருங்கணமேயாம். ஹோகமுதங்கள் மெய்ப்பொருள் இதுவெனத் தெற்றென அறியவாற்கு

பலபொருள்படப் பொதுமையினின்றக்கலை, முனிவச்சுகள் மெய்ப்பொருள் இதுவெனபது தோன்ற ஆண்டுக்கிடங்கால அவற்றைத் தத்தம்துலகளிலவாங்கி உபயிருங்கணமாகக்கூறி விளக்கிப்போவார். அதுபோலவே, அருணமொழிழ்சேவா சிவன்தீயேயென்னாலும் திருப்பாடமலை ஒதியருளியன்பராபரஞ்சா மையகளேயோ அவற்றினவேருவனவேலேயீர் என்று மயங்கும் மநதபுத்தியுடையாகக்குக் கலைஞரானம் தனபயங்கிய சிந்தனை யினாலும் மெய்ஞ்சானம் தனசாதனமாய் தெளிதலாலும் விசேஷகபபட்டு ஆண்டுமுறைபாக நிலைபெறநின்றன என்று அவிவுத்தறபொருட்டுக் கசசியப்பழுனிவர் அவற்றினை உபயிருங்கணமாக அவ்வுப்பேசுவாயில் வாக்கிக்கூறி விளக்கிப் போயின்ராண்றுணர்வாக். அவர்க்குதுணராது சேக்கிழாஞ்சானம் நான்காகக்கூறினா, தமபிரான் ஞானமிரண்டாகசெராற்றுா, அதனால், அதற்கு இது தணிப்பொய்காத்தனத் தமக்குத்தேனாறியாறு பயனில்லனபல பாராட்டிவிடுத்தா. அவா இரண்டு ஞானத்தில் நான்குஞ்சானம் அடங்காவென்றுது இரண்டில் நான்கு அடங்காவென்றும் கணிதஞ்சானாங்கொண்டுபோலும். இக்கணிதஞ்சானங்கொண்டு ஒன்றுயள்ள மாண்யயில் பலவாகிய தத்துவதாததுவிகங்கள் அடங்காவென்றும், ஒன்றுயள்ள எப்பாசத்தியில் பலவாகிய சத்திப்பேங்கள் அடங்காவென்றும், இங்ஙனங்குறவும் முயல்வாபோலும். இனி மேல் கூடப்பாம்.

“தடைத்தலுஞ்சானபோனக்குமுண்டதோன்றலாரான்றபலக்கீலக, ஸிடைப்புணாஞ்சானதோம்நதுதோய்வின்றியெவ்வுயிக்கண்ணுமோக்கிலையே, பஸ்டததளிததழிக்குங்கிறபரம்பொருளுட்படரிருஞ்சானமுமாங்கே, கிடைத்தனரூருதன்றுதெயுமாங்கே கிட்டினாசிறிதுளமவெகுண்டு என்னுஞ்சிகாழிப்புரர்ன்செய்யுள் அபபெரியபுராணத் திருப்பாட்டின்பொருளோச்சாதிக்கும் உபயிருங்கணமாகாது” என்றா. அதுதானும் அபபெரியபுராணத் திருப்பாட்டின்பொருளை அவ்வாறு ஏவுகிக்கூறி அதற்குலபயிருங்கணமாக்கியேக்கிலைபெறுவதாம். யாங்கு எமனின;—கூறுதும்: இதனபொருள்—ஞானபோவகிழுணை ஆதோன்றலாளன்பது-உபதேச ஞானப்பாலமுதுண்டருளிய

பூஞ்சையடிய பிளளோயா-ஆங்கேயென்பது—அவ்வுபதேசஞ்சான பபாலமுதண்டருளிய மாத்திலாயே-ஆனநபல்கலைகளிடைப் புனராஞ்சானப்பது—விரிந்தவேதாகமமுதலிய பலகலைகள் பற்றுக்கோடாக விளங்கும் கேட்டல் சிந்தித்தல் என்னும் அபராஞ்சிவகளிரண்டினையும் - எவ்வுயிர்க்கண்ணும் ஓராங்கிலை பேரிறை எனபது—எவ்வாவியாகளிடத்தும் ஒருபெற்றியாக வே கலந்து நிறைகின்ற - படைத்தளித்தழிக்கும் பரமபொரு ஞான எனபது - படைத்தம் காத்தும் துடைத்தும் அனுக்கிர கிக்கின்றபரமபொருளாகியதி. பிரானதுசிபாதநிழலின்கீழ்— தோயகது தோய்வின்றிப் படரிருஞ்சானமும் எனபது—பசத் தவவாதனைபற்றியும் பற்றாதுங்கலந்துவிரியும் தெளிதலும்நிட்ட கூடியமாகிய பராஞ்சானங்கள் இரண்டினையும்—கிடைத்தனா என்பது—இடையீடின்றி ஒதாமே யுணாந்தருளினான்ற வாறு. இரண்டு என்னுஞ்செல்வண்டொகையோடு உம்மை விகாரத்தாற் கிறுக்கது. நிறைபரம்பொருள் படைத்தளித்தழிக்கும் பரமபொருள் எனத தனித்தனி சென்றியையும். தோய்து படர்ஞானம் தோயாதுபடாஞானம் என்க. இனிமெய் ஞானமும்என்பது பாடமாயின், ஆனநபல்கலைகளிடைப்பு ஞர்ஞானத்தோடு மெய்ஞானத்தினையும் கிடைத்தனர் என்று உணர்க்க. என்று ஆனநபல்கலைகளிடப்புஞர்ஞானம் மெய்ஞானம் எனபன முறையே அபராஞ்சமும் பராஞ்சமுமூழும் எனபதுமேலூராத்தவாற்றுற் கடைப்பிடிக்க. இதன் கண ஆனநபலகலைகள் இடைப்புஞர்ஞானம் எனவே கேட்டல் சிக்கித்தலும், தோய்ந்து தோயாது படர்ஞானம் எனவே தெளிதல்கீட்டையும் பெறபடுமாறுகான்க. இப்பொருட்கும் இரண்டென்னும் செல்வண்டொகையோடு உம்மைவி காரத்தாற்றுக்கதென்க. என்னும்மையும் அறறு மற்றை உயமைசிறபும் என்னுமாம். இச்செயயுட்கு இல்லாற செம்பொருள்கொள்ளஅறியாது இடர்ப்பட்டுத் தமக்குத்தோ னறியவாறெல்லாம் விருததப்பொருள் குறியொழிந்தாா. ஆதுங்க்க.

ஆவர்ஞானம் கேட்டன்முதல் நான்காமென்பதற்கு மேல் கோளாகக் “கேட்டலூட்டனசிந்தித்தறெளித்தை கிள்ள

தவெணவீரரண்டாங்கிளக்னின்ஞானம்” என்னுஞ் சிவஞான சித்திச்சுருதியை யெடுத்துக்காட்டினர். இச்சுருதியில் கேட்டல் சிந்திதலை இரண்டு மோரினமாமென ரணாதத்துதந்துக் “கேட்டலுடன்சிந்தித்த” வென்று அவையிரண்டையு முடன்கொடுத்துக் கூட்டியுலாதது அங்கனம் உள்ளக்கு முகத் தானே மற்ற ரத்தெளிதல் நிட்டை இரண்டுமே மறஞேரினமூ மென்று ஆச்சிரா அறியலவததமையானும், இதற்கும் பெரியபுராணத்திருப்பாட்டினமுக்கியபொருட்கும் யாதோரியை பு இல்லாமையானும், அது அவாக்கு இஷ்டவிகாதம் பண்ணி நமக்கே பலந்தருமென்க. தீக்கூபற்றி ஒரினமா மெனபதறி விததற்குக் “கிரியாயோக” மென அவ்விரண்டினையுஞ் சமா சுனுக்கி முதனுலாசிரியரும் புடைநூலாசிரியரும் முதனுவூன் ஞம் புடைநூலுள்ளும் இவ்வாறு ஒதியருளியதூங் காணக. இங்ஙனமாகவின், அச்சுருதிகொண்டு பெரியபுராணத் திருப்பாட்டிற்கு நான்குஞானமுணாத்தி நாட்டுபாடுகுக்த அவரது சம்பிரமம் வாளாபோயிற்றென்க. இச்சுருதிக்லூ அத்திருப்பாட்டின் முக்கியபொருட்கும் இயைபின்மை மேற்கடாவிடைகளான் விளங்கக்கறினும். கடைபபடிடிக்க. வேதாகமங்கள் சிரவணம் மநங்ம் நிதித்தியாசனம் சமாதியெனப பிரசித்த மாகக்கறும் ஞானபபகுதிகள் நான்கும் ஞானநூலாராய்ச்சியுடையர்க்கெல்லாம் வெள்ளிடமடிலைபோலத் தெளினின் அறியக்கிடக்கும் விழுபபொருள்களேயாம். இங்ஙனமாகவும், எவ்ரோ ஞானம் யானகு யானங்கண்டதுமில்லை கேட்டது மில்லை யென்று சொற்றுபொன்றும், தாம் சிவஞானசித்தியின் அதுகணுடு எழுத்துக்காட்டி நால்வகை ஞானமாட்ட ஏழல் வேண்டிற்றென்றும், அவாபெருமிதம்பாராட்டியது அம்மய்ம சாலவும் விபக்கற்பாலதேயாம்!

பெரியபுராணத்திருப்பாட்டில் ஆசிரியர் வெகுபிரபலார்த தங்கள் சித்திக்குப்படி ஏவத்தருளிய முறைங்காலைநைசெம் பொருளின் உண்மைகாணமாட்டாது அதனை ஒழுகவிட்டிச் சிந்தித்தல் தெளிதல் கேட்டல் நிட்டை என்று குளறியிடையில் வெறுமபோவிசபொருள் கொண்டாராகலானும், அக்கு

எறுபாட்டின் ஸ்தாபிக்கும் பொருட்டு ஊனபேதவிளக்கத் தும் ஆசாரியபயிரபாவததும் கோசவிசயபங்கத்தும் போலி உள்ளகள் பலபகாநதாராகலானும் அவர்க்கறிய குள்ளு பிடை ஊனமுதலிய ஒகயறியானம் அவர்கையே சாருமென்க. இன் ணும் பழித்துனாயும் தருக்குனாயும் அவர் தம்பேதவிளக்கத் தினீ மிகுத்துனாத்தோ, ஆதுதோல்விததானம் எத்தும் வாதி கணதயாகலானும் பயின்னுடு படாமையானும் போம் அவற்றை மறித்துனாயாம். இனிஅமைக.

இதுகாறுவ கூறிப்போக்கநியாயங்களானே அவர்களை ஓர் வபகக்மே யெனபதும் யாவக்கறிய முறைநிரனிறைச் செம் பொருளும் பிறவும் ஆசிரியா திருவளக்கருத்தாகியமைத்திருத்தாக்கப்பொருளெனபதும் தெற்றெனப் புலபபடுதவின, கல வோடுபபொருளே கொண்டு மகிழுவானாக.

இனி அவர்கையைப்பொருள்காணபது கடனென்று சமநிலை நின்று இலட்சினங்கரம்புபற்றிக்கூறிய நியாயங்களைகளை மனம் பற்றி யுணர வொருபபடுவதே, தாம் கூறிய உணா போலி உணாளன்றும் நாங்கறியங்களை மெய்யுணாளன்றும் அத்திருப்பர்ட்டித்து மெய்யுணா பெற்றேமென்றும் மகிழுச்சியுறுதன் மேலும் தங்கவற்றிற்கு இரங்குக்கலுஞ்செய்வா. இங்கனம் மெய்யுணர ஒருபபடமாட்டாராய்த் துரபிமானங்கு தூப்பததுரப்புண்டு கொண்டதுவிடாது சாதிப்பாமென்றுதருக்கி விதாக்கமவினாததுப் பழித்துனா மிகுத்துனாக்கலுறுவரேல, உண் மைநூலினமெய்யைப்பொருளை எண்ணெழுத்துக்கண்கொண்டு தாமேயுமறியுறிவினை மதுகைபெற்றுடையரல்லா; அறிந்தார் கொளுத்தக்கொள்ளும் சாஸ்லையோடு பட்டியலும் அறிவுவாயிலும் பெற்றுடையரல்லா, இவா அறிவினபெற்றி ஏற்றெந்த ரென்று நல்லோரா என்னி நகையாடிடபபடுவர் எனக. அறாருக; அவா கொள்ளுமரஹருன் மீட்டும் கொளுத்தலுருமோ வெனின, கொளுத்தலுரும்ன்றே, என்னை? “ உணாச்சிவாயிலுணரவோ வலித்தே” என்றும், தக்கனபான்ஊனத்தக்கிடுபதேசமெல்லாங், தொக்கதனுளாவதென்னே சோமே சமீமிக்குக், களித்தானிக்காரணங்காட்டுதல் கீழ்க்கீர்க், குளிந்து

DR. S. V. SWAMINATHA IYER LIBRARY

28

ஒன்று மணி.

தனைத்தித்துரியறு என்றும் திதியருளுவாகவின எனக் அறங்கபழித்துளை கணொயாவழிப்படுமேதமும் உண்டாகவின அது கணொ தடவகுதல் செயறபாற்றனறெனின் - ஒருவா ஒள்ளறிவுடையராயனின்று எளஞ்சூபே பீதம் பயப்பவா கவின அலைத்தமமை நியாயப்படைகொண்டு கலீ தீவிரத்தீவான வேண்டுபாற்றேயாம். வேள்ளுவுடையராயனின்று எளஞ்சை அந்தம் தோலவித தானாதீத வெளிப்படுத்துக்கூல்லது எளனப்படுவாககுச் செய்ய மேத்தொன்றில்லான ஏ கூம், அவா பழித்துளைபொறுத்தல் அறஞ பச்சிறக்குமென பாட்டுவானும், அவாபழித்துளைகளை நியாயப்பகொண்டு கீல்ப ரூப நிறுவாம், அணிகலனைங்கப்பானுவர்த்துக்குத்தேவென்று கீர்த்தனக் அல்ல நாடும், நாம் வாதுசெய்யும் பூச்சுக்கீதிராகக் காட்டுவானாறித் தீயவுயதிற்குத்துவையும் பூச்சுக்கீதிராகக் காட்டுவால்லே யென்றுக்கொலக

என்றுமின்பம் தீருகுமியலமினால் செலான துகாநல்லுள்ளமுடிமொக்கி -
மாலுளாராம யாரவாவானபுகழ்
நின்றவிதவகுகிலவிபுவகொலாம்.

கையாய்க்குக்காமலைத்துமன்னுக்க
ஏப்பவிருமாயிவானபாவிளங்குத்
நாசநானனென்றிதாநத்துமைத்தோபுதக
ஏப்பவலவனாடி ரூத்துசிறகக்கேயே.

ஏப்பகலார தேவாதிருவழிக்கழக.

ஏ ஏ என்பொஞ்சுகளதிருவாடுவழக.

ஒ ஏ எ குட ஏ ம மணி

முற்றிறு

திருச்சிறமபலம்.

